

## ஆகாய்

ஆசிரியர்  
 தீர்க்கதரிசி ஆகாய் இந்த புத்தகத்தின்  
 ஆசிரியர் என்று ஆகாய் 1:1, சொல்லுகிறது.  
 எருசலேமின் யூதர்களுக்கு நான்கு  
 செய்திகளை பதிவிட்டிருக்கிறார். ஆகாய் 2:3  
 ன்படி தீர்க்கதரிசி, எருசலேமின் அழிவுக்கு  
 முன்பே ஆலயத்தைப் பார்த்திருக்கிறார்.  
 இஸ்ரவேல் ஜாதிகளின் வெளிச்சமாக,  
 தன்னுடைய உரிமையான இடத்தை  
 சொந்தமாக்கிக்கொள்ளும்படி அதிக  
 வாஞ்சையாய் இருக்கிறான்.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்  
 ஏறக்குறைய கிமு 520 ல் எழுதப்பட்டது.  
 இது பாபிலோனிய சிறையிருப்பிற்கு பின்பு  
 எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது  
 எருசலேமில் வாழ்ந்த மக்களுக்கும்,  
 சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்த  
 மக்களுக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்  
 சிறையிருப்பில் இருந்து திரும்பி  
 வந்த யூதர்கள் அந்த நிலைமையில்  
 திருப்தி அடையாமல், விசுவாசத்தோடு  
 எழுந்து ஆலயத்தை கட்ட முயற்சி

எடுக்கும்படி உற்சாகப்படுத்துகிறான்,  
 அப்படி ஆலயத்தை கட்டுகிறவர்களை,  
 யெகோவா தேவன் ஆசிர்வதிப்பார்  
 என்றும் உற்சாகப்படுத்துகிறான்.  
 முரட்டாட்டம் செய்திருந்தாலும் ஆண்டவரின்  
 காரியத்தில் இடம் உண்டு என்றும்  
 உற்சாகப்படுத்துகிறான்.

மையக் கருத்து

தேவாலயத்தை திரும்ப கட்டுதல்

### பொருளடக்கம்

- 1 ஆலயத்தைக் கட்ட அழைப்பு. — 1:1-15
- 2 தேவனில் தைரியம் கொள்ளுங்கள் — 2:1-9
- 3 பரிசுத்தமான வாழ்க்கைக்கு அழைப்பு — 2:10-19
- 4 வருங்காலத்தில் நம்பிக்கை வைக்க அழைப்பு — 2:20-23

தேவனுடைய வீட்டைக் கட்டுவதற்குக் கட்டளை

<sup>1</sup> ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் முதலாம்தேதியிலே, யெகோவாவுடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:

2 இந்த மக்கள் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

3 ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாகக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்:

4 இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மேல்தளமுள்ள உங்கள் வீடுகளில் குடியிருக்கவேண்டிய காலம் இதுவோ?

5 இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

6 நீங்கள் அதிகமாக விதைத்தும் கொஞ்சமாக அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியாகவில்லை; குடித்தும் நிறைவடையவில்லை; நீங்கள் உடை உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாக அதைச் சம்பாதிக்கிறான்.

7 உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்மேல் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை வெளிப்படும் என்று யெகோவா

சொல்லுகிறார்.

9 அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

10 ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடுக்காமலும் போனது.

11 நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சைரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனிதர்களின்மேலும், மிருகங்களின்மேலும், கைவேலை அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.

**மக்களின் கீழ்ப்படிதல்**

12 அப்பொழுது செயல்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், இஸ்ரவேல் மக்களில் மீதியான\* அனைவரும் தங்கள் தேவனாகிய

\* **அத்தியாயம் 1:12** பாபிலோனின் சிறையிருப்பில் மீந்தவர்கள்

யெகோவாவுடைய சத்தத்திற்கும், தங்கள் தேவனாகிய யெகோவா அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், மக்கள் யெகோவாவுக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.

13 அப்பொழுது யெகோவாவுடைய தூதனாகிய ஆகாய், யெகோவா தூதனுப்பிய வார்த்தையின்படி மக்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

14 பின்பு யெகோவா செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும் மக்களில் மீதியான எல்லோருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.

15 தரியு ராஜாவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் தேதியிலே இது நடந்தது.

## அத்தியாயம் 2

வரப்போகும் மகிமை

1 ராஜாவாகிய தரியு அரசாண்ட ஏழாம் மாதம் இருபத்தொன்றாம் தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக, யெகோவாவுடைய வார்த்தை உண்டானது; அவர்:

2 நீ செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், மக்களில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்:

3 இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் தோன்றுகிறதல்லவா?

4 ஆனாலும் செருபாபேலே, நீ திடன்கொள் என்று யெகோவா சொல்லுகிறார்; யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா மக்களே, நீங்கள் திடன் கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

5 நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது

நான் உங்களோடே உடன்படிக்கைசெய்த வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்.

<sup>6</sup> சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்திற்குள்ளே இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், வெட்டாந்தரையையும் அசையச்செய்வேன்.

<sup>7</sup> சகல தேசங்களையும் அசையச்செய்வேன், சகல தேசங்களாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

<sup>8</sup> வெள்ளியும் பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

<sup>9</sup> முந்தின ஆலயத்தின் மகிமையைக்காட்டிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்.

### கறைபட்ட மக்கள்

<sup>10</sup> தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியிலே, ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின்

மூலமாகக் யெகோவாவுடைய வார்த்தை உண்டானது; அவர்:

11 ஒருவன் தன் ஆடையின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகும்போது தன் ஆடையின் தொங்கல், அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சைரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த உணவையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியர்களிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றார்.

12 அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: பரிசுத்தமாகாது என்றார்கள்.

13 பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் மேலும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: தீட்டுப்படும் என்றார்கள்.

14 அப்பொழுது ஆகாய்; அப்படியே இந்த மக்களும் இந்த தேசத்தாரும் என் சமூகத்தில் இருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லா செயல்களும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது.



### வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதம்

15 இப்போதும் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டதுமுதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

16 அந்த நாட்கள்முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட தானியக் குவியலிடம் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது.

17 பிஞ்சுக்காய்களினாலும், விஷப்பனியினாலும், கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலைகளிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

18 இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்திநான்காம் தேதியாகிய இந்நாள்முதல் யெகோவாவுடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்ற காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

19 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ?

திராட்சைச்செடியும், அத்திமரமும்,  
 மாதுளம்செடியும், ஒலிவமரமும் பழங்களைக்  
 கொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல்  
 உங்களை ஆசீர்வதிப்பேன் என்று  
 சொல்லுகிறார் என்றான்.

### செருபாபேல் ஒரு முத்திரை மோதிரம்

<sup>20</sup> இருபத்திநான்காம் தேதியாகிய அதே  
 நாளிலே யெகோவாவுடைய வார்த்தை  
 இரண்டாவதுமுறை ஆகாய் என்பவனுக்கு  
 உண்டாகி, அவர்:

<sup>21</sup> நீ யூதாவின் தலைவனாகிய  
 செருபாபேலோடே சொல்லவேண்டியது  
 என்னவென்றால், நான் வானத்தையும்  
 பூமியையும் அசையச்செய்து,

<sup>22</sup> இராஜ்யங்களின் சிங்காசனத்தைக்  
 கவிழ்த்து, தேசங்களுடைய ராஜ்யங்களின்  
 பெலத்தை அழித்து, இரதத்தையும்  
 அதில் ஏறியிருக்கிறவர்களையும்  
 கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே  
 அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும்  
 அவரவர் தங்கள் தங்கள் சகோதரரின்  
 பட்டயத்தினாலே விழுவார்கள்.

<sup>23</sup> சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்:  
 செயல்தியேலின் மகனாகிய செருபாபேல்  
 என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான்  
 அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை  
 முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று  
 யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னைத்

தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின்  
யெகோவா உரைக்கிறார் என்று சொல்  
என்றார்.

**இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) -  
தமிழ்  
The Indian Revised Version Holy Bible in the Tamil  
language of India**

copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions

Language: தமிழ் (Tamil)

Translation by: Bridge Connectivity Solutions

Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.

This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0.

You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:

You include the above copyright and source information.

If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.

If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.

Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners.

Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.

2023-04-19

---

PDF generated using Haiola and XeLaTeX on 18 Apr 2025 from source files dated 19 Apr 2023

3a0fb119-8b83-5122-8f97-ecde66939145